



18th October, 2025

BSE Limited Phiroze Jeejeebhoy Towers Dalal Street Mumbai - 400 001

Scrip Code - 532513

National Stock Exchange of India Limited Exchange Plaza, 5th Floor Plot No. C/1 G Block Bandra - Kurla Complex, Bandra - (E) Mumbai - 400 051

Scrip Symbol - TVSELECT

Sub: Submission of copy of newspaper publications – Special Window for Re-lodgement of Transfer Requests of Physical Shares and 100 days Campaign -"Saksham Niveshak"

Dear Sir/Madam,

In terms of Regulation 47(3) of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we hereby enclose a copy of the notice to the shareholders published on 18th October, 2025, in the newspapers viz. Financial Express and Makkal Kural Chennai, informing shareholders that the Company has opened a Special window for Re-lodgement of Transfer Requests of Physical Shares in accordance with SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97 dated July 02, 2025 and pursuant to the Investors Education Protection Fund Authority letter dated 16th July, 2025, the Company has started a 100 days Campaign -"Saksham Niveshak".

We request you to kindly take the same on record.

Thanking you
For **TVS Electronics Limited**

K Santosh Company Secretary

FINANCIAL EXPRESS



ACUTAAS CHEMICALS LIMITED

(Formerly known as Ami Organics Limited) CIN: L24100GJ2007PLC051093

Registered Address: Plot No. 440/4, 5 & 6, Road No. 82/A, GIDC Sachin, Surat- 394230

1500	Particulars		STANDALONE		CONSOLIDATED			
Sr.		Quarter Ended 30/09/2025	Quarter Ended 30/06/2025	Quarter Ended 30/09/2024	Quarter Ended 30/09/2025	Quarter Ended 30/06/2025	Quarter Ended	
No.							30/09/2024	
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	
1	Total Income	31,416,29	22,199.10	25,216.97	31,603.31	22,317.49	25,517.01	
2	Net Profit before tax	9,728.14	5 ,892.70	5,001.94	9,617.98	5,807.57	5,004.04	
3	Net Profit after tax	7,289.16	4,464.62	3,767.82	7,185.59	4,401.05	3,756.67	
4	Total Comprehensive income for the period	7,259.25	4,461.89	3,739.45	7,157.56	4,397.60	3,729.08	
5	Paid up Equity Share Capital (Face value of Rs. 5/- each)	4,093.56	4,093.45	4,092.75	4,093.56	4,093.45	4,092.75	
6	Earning per share (of Rs. 5/- each)							
	Basic (Rs.)	8.90	5.45	4,70	8.82	5.41	4.69	
	Diluted (Rs.)	8.90	5.45	4.70	8.82	5.41	4.69	

Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the websites of the Stock Exchange(s) (www.bseindia.com and www.nseindia.com) and on company's website (www.acutaas.com).

The above Financial Results have been reviewed and recommended by Audit Committee and have been approved and taken on record by the

Board of Directors at its meeting held on October 17, 2025.

Place : Surat Date: October 17, 2025



For and on behalf of Board of Directors of Acutaas Chemicals Limited (Formerly known as Ami Organics Limited)

Nareshkumar R. Patel Chairman & MD, (DIN: 00906232)

JAGSONPAL FINANCE & LEASING LIMITED (Formerly known as Jagsonpal Finance & Leasing Limited)

CIN: L62010DL1991PLC043182 REGD OFFICE: LEVEL 3B/ DLF CENTRE, CONNAUGHT PLACE, Sansad Marg, Central Delhi, New Delhi, Delhi, India, 110001 Email ID: info@jagsonpal.co.in Phone No. 022-4099 6484 Website: www.jagsonpal.co.in

EXTRACT OF STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS	FOR THE
QUARTER AND HALF YEAR ENDED SEPTEMBER 30, 202	5

Sr.	Particulars	Unaud	ited Quarter	ended	Unaudited Ha	Year ended	
No.		30.09.2025 Unaudited		30.09.2024 Unaudited	30.09.2025 Unaudited	30.09.2024 Unaudited	31.03.2025 Audited
1	Total income from operations (net)	15.77	9.33	13.64	25.10	25.64	0.15
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	(98.81)	(106,34)	11.08	(205.15)	17.18	(71.22)
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	(98.81)	(106.34)	11.08	(205.15)	17.18	(71.22)
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	(98.69)	(107.09)	11.08	(205.77)	17,18	(71.25)
5	Total comprehensive income for the period (Comprising profit for the period (after tax) and other comprehensive income (after tax))	2.46	240	25	2.46		12
6	Equity share capital	1,820.54	1,820.54	550.04	1,820.54	550.04	1,820.54
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	(410.46)	(314.23)	(436.35)	(410.46)	(436.35)	(207.14)
8	Earnings per share (of Rs.10 each) (for continuing and discontinued operations)						
	Basic	(0.53)	(1.73)	0.20	(2.25)	0.31	(0.39)
	Diluted:	(0.53)	(1.73)	0.20	(2.25)	0.31	(0.39)

2025 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with SEBI circular dated July 05, 2016. The full format of the said Financial Results is available on the Stock Exchange website (link) and on the Company's website (link) and also can be accessed by scanning the QR codes below. The above financial results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors of

the Company at their meeting held on October 17, 2025

For Jagsonpal Services Limited (Formerly known as Jagsonpal Finance & Leasing Limited)

Karthik Srinivasan

Managing Director

DIN: 09805485

Place: Mumbai Date : October 17, 2025

C≣**∧**T

CEAT LIMITED

Regd. Office: 463, Dr. Annie Besant Road, Worli, Mumbai 400 030 CIN: L25100MH1958PLC011041 (T) +91 22 2493 0621 (F) +91 22 2493 8933 Website: www.ceat.com; E-mail: investors@ceat.com

Extract of Unaudited Consolidated Financial Results for the Quarter and Six Months Ended September 30, 2025

Sr.	Particulars	Quarte	r ended	Six Mont	hs ended	Year ended
No.	Particulars	September 30, 2025	September 30, 2024	September 30, 2025	September 30, 2024	March 31, 2025
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
2	Total income from operations Net profit / (loss) for the period (before tax, share of profit / (loss) of joint venture and	3,77,265	3,30,453	7,30,206	6,49,735	13,21,787
3	associates and exceptional items) Net profit / (loss) for the period before tax and share of profit / (loss) of joint venture and	24,643	16,217	40,547	35,758	65,121
4	associates (after exceptional items) Net profit / (loss) for the period after tax, share of	24,643	16,214	40,218	36,501	62,160
5	profit/(loss) of joint venture and associates and non-controlling interest (after exceptional items)	18,595	12,188	29,840	27,604	47,264
5	Total comprehensive income / (loss) for the period [comprising profit / (loss) for the period (after tax), other comprehensive income / (loss)					
	(after tax) and after non-controlling interest]	22,484	12,963	34,770	27,942	44,749
6	Paid-up equity share capital	4,045	4,045	4,045	4,045	4,045
7	Other Equity (including securities premium)	4,53,173	4,15,999	4,53,173	4,15,999	4,32,808
8	Securities premium account	56,703	56,703	56,703	56,703	56,703
9	Net worth (excluding non-controlling interest)	4,57,218	4,20,044	4,57,218	4,20,044	4,36,853
10	Outstanding debt	2,94,374	1,88,493	2,94,374	1,88,493	1,92,835
11	Debt equity ratio (in times) Earnings per share (of ₹ 10/- each) (for continuing and discontinued operations) (not annualised except for year ended March)	0.64	0.45	0.64	0.45	0.44
	Basic (in₹):	45.98	30.13	73.77	68.24	116.85
	Diluted (in₹):	45.98	30.13	73.77	68.24	116.85
13	Capital redemption reserve	390	390	390	390	390
14	Debt service coverage ratio (in times)	1,775	10000		10000	15530
15	(not annualised except for year ended March) Interest service coverage ratio (in times)	0.75	0.72	1.18	1.30	2.03
	(not annualised except for year ended March)	5.33	4.87	4.88	5.16	4.92

Notes:

1) The Unaudited Consolidated Financial Results of CEAT Limited ("the Company" or "the Parent") and its subsidiaries ("the Group") for the quarter and six months ended September 30, 2025, have been prepared in accordance with the Indian Accounting Standards ("Ind AS") as prescribed under section 133 of the Companies Act, 2013 read with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 and relevant amendment rules thereafter.

2) The above Unaudited Consolidated Financial Results of the Group for the quarter and six months ended September 30, 2025 have been reviewed by the Audit Committee and thereafter approved by the Board of

Directors at their meeting held on October 17, 2025. Key standalone financial information :-

p. 41. 1.	Quarte	Year ended			
Particulars	September 30, 2025	September 30, 2024	September 30, 2025	September 30, 2024	March 31, 2025
	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
Revenue from operations	3,70,111	3,29,813	7,22,181	6,46,633	13,17,165
Profit before tax	26,987	18,265	45,038	38,474	65,044
Profit after tax	20,223	13,651	33,758	28,575	48,210

 The above is an extract of the detailed format of quarterly unaudited financial results filed with the stock exchanges under regulation 33 and 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and relevant amendment rules thereafter. The full format of the quarterly unaudited financial results are available on the stock exchange websites: www.bseindia.com, www.nseindia.com and on the Company's website: www.ceat.com

5) For the other line items referred in regulation 52 (4) of the the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and relevant amendment rules thereafter, pertinent disclosures have been made to the stock exchanges and are available on the stock exchange websites: www.bseindia.com, www.nseindia.com and on the Company's website: www.ceat.com.



Date: October 17, 2025

By order of the Board For CEAT Limited

Arnab Banerjee Managing Director & CEO





No

Total Income

Reserves

Net Worth

Notes:

Place : Mumbai

Date: October 16, 2025

Outstanding Debt

SHANTI EDUCATIONAL INITIATIVES LIMITED

CIN: L80101GJ1988PLC010691 Registered Office: 1909 - 1910, D Block, West Gate, Nr. YMCA Club, S. G. Highway, Ahmedabad, Gujarat-380015 Contact No. +079 66177266 • Email: info@seil.edu.in • Website: www.seil.edu.in

Members are hereby informed that pursuant to the provisions of Sections 108 and 110, and other applicable provisions of the Companies Act, 2013, as amended (the "Act"), read together with the Companies (Management and Administration) Rules, 2014, as amended (the "Management Rules"), General Circular Nos. 14/2020 dated April, 8, 2020, 17/2020 dated April 2020, 20/2020 dated May 5, 2020, 22/2020 dated June 15, 2020, 33/2020 dated September 28,2020 39/2020 dated December 31, 2020, 10/2021 dated June 23, 2021,20/2021 dated December 8,2021 and 3/2022 dated May 5, 2022, 11/2022 dated December 28, 2022, 09/2023 dated September 25, 2023, 09/2024 dated September 19, 2024 and 03/2025 dated September 22, 2025 issued by the Ministry of Corporate Affairs, Government of India (the "MCA Circulars"), Secretarial Standard on General Meetings issued by the Institute of Company Secretaries of India, Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended (the "LODR Regulations") and any other applicable law, rules and regulations (including any statutory modifications) or reenactments) thereof, for the time being in force), the approval of members of Shanti Educational Initiatives Limited (the "Company") is sought for the following special resolution by way of remote e-voting ("e-voting") process:

Sr. No. Description of Special Resolution

Shifting of Registered Office of the Company from the State of Gujarat to State of Harvana and alteration of Memorandum of Association

Pursuant to the MCA circulars, the Company has sent the electronic copies of the Postal Ballot Notice along with the explanatory statement on 17" October, 2025 through electronic mode to those Members whose email addresses are registered with the Company/ depository participants) as on 10th October, 2025 ("Cut- off Date").

The said Notice is also available on the website of the Company: www.seil.edu.in, the relevant section of the website of BSE Limited ("BSE"); www.bseindia.com on which the Equity Shares of the Company are listed and on the website of MUFG Intime India Private Limited (Formerly known as Link Intime India Private Limited) (MUFG Intime"): https://instavote.linkintime.co.in/.

In accordance with the provisions of the MCA circulars, Members can vote only through a remote e-voting process. The voting rights of the Members shall be reckoned on the basis of the equity shares of the Company held by them as on the Cut-off Date. Any person who is not a shareholder of the Company as of the Cut-off Date shall treat the Postal Ballot Notice for information purposes only.

The Company has engaged the services of MUFG Intime for the purpose of providing an evoting facility to all its members. The remote e-voting shall commence on Saturday, 18th October, 2025, 09:00 A.M. IST and shall end on Monday, 17th November, 2025, 05.00 PM IST. The evoting facility will be disabled by MUFG Intime thereafter.

Members who have not updated their e-mail address are requested to register the same in respect to shares held by them in electronic form with the Depository through their Depository Participant and in respect of shares held in physical form by writing to Company's Registrar and Share Transfer Agent, MUFG Intime mail to Investor.helpdesk@in.mpms.mufg.com or by post to 5th Floor, 506 to 508, Amarnath Business Centre-1 (ABC-1), Nr. St. Xavier's College Corner, Off C. G. Road, Navrangpura, Ahmedabad - 380009.

The Board has appointed Mr. Jatin Kapadia, Practising Company Secretary (Membership No. FCS 11418 COP: 12043) as the scrutinizer ("Scrutinizer") for conducting the e-voting process in a fair and transparent manner.

The Scrutinizer will submit his report to the Chairman or any other person authorized by the Chairman after the completion of scrutiny of the e-voting, and the result will be announced on or before Wednesday, 19th November, 2025 and will also be displayed on the Company website www.seil.edu.in, the relevant section of the website of BSE Limited ("BSE"): www.bseindia.com on which the Equity Shares of the Company are listed and on the website of MUFG Intime: https://instavote.linkintime.co.in/, and communicated to the stock exchanges, depository, registrar and share transfer agent on the said date. By the Order of the Board

For, Shanti Educational Initiatives Limited

Place: Ahmedabad. Date: 17.10.2025

Darshan Vayeda Whole-time Director

TVS

TVS Electronics Limited Corporate Identity Number: L30007TN1995PLC032941

Registered Office: Harita Towers, 2nd Floor, No. 119, St. Mary's Road, Abhiramapuram, Chennai - 600 018. e-mail ld: webmaster@tvs-e.in | Website : www.tvs-e.in

NOTICE TO SHAREHOLDERS

 Special Window for Re-lodgement of Transfer Requests for Physical Shares Pursuant to the SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97 dated July 2, 2025 all

special window and further updates if any, shall be uploaded therein.

shareholders of TVS Electronics Limited are hereby informed that a Special Window has been opened from July 7, 2025 to January 6, 2026 for re-lodgement of transfer deeds. Shareholders are requested to note that this window is only for re-lodgement of transfer deeds, which

were lodged prior to the deadline of April 01, 2019 for transfer of physical shares, and rejected/ returned/not attended to due to deficiency in the documents/process/or otherwise. Shareholders who wish to avail the opportunity are requested to contact our Registrar and Share

Transfer Agent, i.e. Integrated Registry Management Services Private Limited at 2nd Floor, "Kences Towers", No. 1, Ramakrishna Street, North Usman Road, T Nagar, Chennai - 600017. The Company's website, www.tvs-e.in has been updated with the details regarding the opening of this

2. 100 Days Campaign -"Saksham Niveshak" for KYC and other related updations and shareholder engagement to prevent Transfer of Unpaid/ Unclaimed dividends to IEPF:

Pursuant to the Investors Education and Protection Fund Authority (IEPFA) letter dated July 16, 2025. TVS Electronics limited has started a 100 days Campaign "Saksham Niveshak" starting from July 28, 2025 to November 6, 2025. During this Campaign all the shareholders who have not claimed their dividend or have not updated their KYC or any issues related to unclaimed dividends and shares may write to the company's Registrar and Share Transfer Agent, i.e. Integrated Registry Management Services Private Limited at 2nd Floor, "Kences Towers", No. 1, Ramakrishna Street, North Usman Road, T Nagar, Chennai - 600017, Ph.: 044-28140801, Email: srirams@integratedindia.in

The shareholder may further note that this campaign has been started specifically to reach out to the shareholders to update their KYC, bank account details, Nominee and contact information, and claim their unpaid / unclaimed dividend in order to prevent their dividend and shares from being transferred to Investors Education and Protection Fund (IEPF).

EKAMAYA PROPERTIES PRIVATE LIMITED

CIN: U68100MH2024PTC426643

Regd. Office: Birla Aurora, Level 8, Dr. Annie Besant Rd., Worli, Mumbai - 400030.

Phone: +91 2262874100 | Website: www.ekamayaproperties.com Email: info@ekamayaproperties.com

UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND

SIX MONTHS ENDED 30TH SEPTEMBER, 2025

Particulars

Net Profit / (loss) for the period (before Tax,

Exceptional and/or Extraordinary items)

Net Profit / (loss) for the period after Tax

(after Exceptional and/or Extraordinary items) from continuing operations

Comprehensive income (after tax)]

Total Comprehensive Income / (Loss) for the period

Comprising Profit / (loss) for the period (after tax) and Other

Paid-up equity share capital (Face Value of Rs. 10/- each)

from continuing operations

Security Premium Account

10 Debt Equity Ratio (in times)

12 Capital Redemption Reserve

11 Debenture Redemption Reserve

13 Debt Service Coverage Ratio (in times)

14 Interest Service Coverage Ratio (in times)

15 Earning Per Share (of Rs.10/- each) - Basic and Diluted

Chennai 17.10.2025 For TVS Electronics Limited K Santosh Company Secretary

(Rs in lakhs)

Year

Ended

March

31, 2025

(Unaudited)

0.00

(9.41)

(9.41)

(9.41)

(9.41)

(8.41)

30.820.68

0.00

0.00

0.00

0.00

0.00

0.00

(94.10)

Quarter | Corresponding

Ended

September

30, 2025

(Unaudited)

(192.68)

(192.68)

(192.68)

(667.26)

(666.26)

61.818.18

0.00

0.00

0.00

0.00

0.00

0.00

(1926.80)

0.00

Quarter Ended

September

30, 2024

(Unaudited)

0.00

(1.18)

(1.18)

(1.18)

1.00

(1.18)

0.00

(0.18)

0.00

0.00

0.00

0.00

0.00

(11.80)

23,572.11

INDIA GLYCOLS LIMITED

Regd Off:- A-1, Industrial Area, Bazour Road, Kashipur - 244713, Distt. Udham Singh Nagar, Uttarakhand. Phone: +91 5947 269000/269500, Fax: +91 5947 275315/269535 E-mail: compliance.officen@indiaglycols.com; Website: www.indiaglycols.com

Notice of 01/2025-26 Extra Ordinary General Meeting and E-Voting Information

Notice is hereby given that the 01/2025-26 Extra Ordinary General Meeting ("EGM") of the Members of India Glycols Limited ("the Company") will be held on Wednesday, 12th November, 2025 at 11:00 A.M. through Video Conferencing ("VC")/ Other Audio Visual Means ("OAVM") facility to transact the business as set out in the Notice convening the EGM. The EGM will be held through VC/OAVM without the physical presence of the Members at a common venue in compliance with the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and Rules framed thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") read with General Circular Nos. 14/2020, 17/2020 and 03/2025 dated 8th April, 2020, 13th April, 2020 and 22th September, 2025, respectively and other connected circulars issued by the Ministry of Corporate Affairs (collectively refer as "MCA Circulars"). The approval of Members of the Company is being sought by way of Special Resolution for the item mentioned in the notice of the EGM which is conducted through VC/OAVM in compliance with aforesaid MCA Circulars and SEBI Listing Regulations. The Deemed venue for EGM shall be the Registered office i.e. A-1, Industrial Area, Bazpur Road Kashipur-244713, Distt. Udham Singh Nagar, Uttarakhand.

In compliance with the MCA Circulars, the Company has completed the dispatch of the Notice of EGM ("Notice") dated 16th October, 2025 along with explanatory statement on Friday, 17th October, 2025 only through electronic mode to all those Members whose names appear on the Register of Members/ List of Beneficial Owners as received from National Securities Depository Limited ("NSDL") Central Depository Services (India) Limited ("CDSL"), (hereinafter, called "the Depositories") as on Friday, 10th October, 2025 and who have registered their email addresses with the Company/Registrar & Share Transfer Agent ("RTA")/ their Depositories. The Notice of the EGM is also available on the Company's website at www.indiaglycols.com, website of National Securities Depository Limited ("NSDL") at www.evoting.nsdl.com and the website of Stock Exchanges, BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com. Members, who do not receive the Notice of EGM, may download it from the Company's website or write to the Company Secretary at compliance.officer@indiaglycols.com. Members whose e-mail ID's are not registered may get the same registered by following

Members holding shares in physical mode are requested to register/ update their email addresses by writing to RTA namely, MCS Share Transfer Agent Limited at 179-180, 3rd Floor, DSIDC Shed, Okhla Industrial Ārea, Phase-1, New Delhi-110020 or e-mail at admin@mcsregistrars.com along with the copy of the signed request letter mentioning the name, folio number and address of the Member, self-attested copy of the PAN card, self-attested copy of Aadhar and copy of share certificate (front & back).

Demat Holding

to register/update their email addresses by following the process mentioned above under- Physical Holding and send 16 digit DPID & Client ID in place of Folio No. along with scanned copy of self-attested Client Master copy or consolidated Demat Account

Members holding shares in dematerialized mode are requested

For permanent registration of e-mail address, Members holding shares in physical form should furnish details to RTA in prescribed forms. Members holding shares in electronic form should approach their Depository Participants. Further, pursuant to the provisions of Section 108 of the Act and applicable rules

thereunder and Regulation 44 of the SEBI Listing Regulations, the Company is providing to its Members the facility of remote e-voting before the EGM and e-voting during the EGM in respect of business to be transacted at the EGM and for this purpose, the Company has appointed NSDL for facilitating voting through electronic means. The EGM notice inter-alia, mentions the process and manner of remote e-voting and e-voting during EGM and instructions for participating in the EGM along with the instructions with regard to login credential for Members holding shares in physical form or in demat orms who have not registered their e-mail addresses either with the Company/ RTA/ DP. The voting rights by remote e-voting/e-voting of the Members shall be in proportion to their shares in the paid-up equity share capital of the Company as on cut-off date i.e. Wednesday, 5th November, 2025. All the Members are informed that (a) the business as set out in the notice of EGM may be

transacted through voting by electronic means; (b) the remote e-voting shall commence on Saturday, 8th November, 2025 at 9:00 A.M.; (c) the remote e-voting shall end on Tuesday, 11th November, 2025 at 5:00 P.M.; (d) the cut-off date for reckoning the rights of Members for remote e-voting/ e-voting is Wednesday, 5th November, 2025; (e) the remote e-voting shall not be allowed after 5:00 P.M. on Tuesday, 11th November, 2025 (f) e-voting shall also be made available during the EGM; (g) the Members who have cast their vote on resolution by remote e-voting prior to the EGM will also be eligible to participate at the EGM through VC/OAVM but shall not be entitled to cast their vote again during the EGM; (h) person whose name is recorded in the register of Members/ Beneficial Owners maintained by the depositories as on cut-off date i.e Wednesday, 5th November, 2025 shall only be entitled to avail the facility of remote e-voting and e-voting at the EGM; (i) Persons who have acquired shares and become Members of the Company after the notice has been sent electronically and holding shares as on the cut-off date i.e. Wednesday, 5th November, 2025 may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.com or admin@mcsregistrars.com; and (j) in case of queries, Members may refer to the Frequently Asked Questions (FAQs) for Members and e-voting user manual for Members at the 'downloads' section of www.evoting.nsdl. com or contact Ms. Pallavi Mhatre, Senior Manager, NSDL, 3rd Floor, Naman Chamber, Plot C-32, G-Block, Bandra Kurla Complex, Bandra East, Mumbai, Maharashtra - 400051. at the designated e-mail address: evoting@nsdl.com call on No. 022- 48867000 who will also address the grievances connected with the electronic voting. Members may also e-mail to the Company Secretary at compliance.officer@indiaglycols.com or send a letter at the Head office at Plot No. 2-B, Sector 126, Noida- 201304, Uttar Pradesh. The Company has appointed Shri Ashish Saxena (C.P. No.7096) of Ashish Saxena & Co., Company Secretaries, Ghaziabad as the scrutinizer to scrutinize the voting and remote e-voting process in fair and transparent manner. Further, SEBI vide its Master Circular No SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/91

dated 23rd June 2025, has mandated registration of PAN, KYC details and Nomination, by holders of physical securities. Members holding shares in physical form are requested to submit their PAN, KYC details and Nomination details by sending the prescribed forms to RTA at 179-180, 3rd Floor, DSIDC Shed, Okhla Industrial Area, Phase-1, New Delhi-110020 or email at admin@mcsregistrars.com. The requisite forms are available on the Company's website at www.indiaglycols.com under Investor Relations Section. Members holding shares in electronic form are requested to verify and update any change? updation in their KYC details/ Bank mandate(s) or details of nomination immediately to their respective Depository Participants (NSDL or CDSL) with whom they are maintaining their demat accounts.

For India Glycols Limited Ankur Jain Company Secretary

Dated: 17.10.2025

Place: Noida, U.P.

SALE NOTICE

FIRESTAR DIAMOND INTERNATIONAL PRIVATE LIMITED (IN LIQUIDATION) **Sale of assets (Natural Loose Diamonds)**

Liquidator's address: 144 – B. 14th Floor, Mittal Court, Nariman Point, Mumbai 400021 Email: liquidator.firestardiamond@aaainsolvency.com, assetsale1@aaainsolvency.in, santanutray@aaainsolvency.com Mobile: 8800865284 (Mr. Wasim) / Santanu T Ray, Liquidator: 9167086977 / Mr. Vaibhav Mohnot (022-42667394/7597767782) (Strictly between 10.00 a.m. and 6.30 p.m. except on Sunday)

> E-Auction Sale of Assets under Insolvency and Bankruptcy Code, 2016 Date and Time of E-Auction: 21/11/2025 between 01.30 pm to 03.30 pm (With unlimited extension of 5 minutes each) Inspection or Due Diligence of assets under auction till: 17/11/2025

Last date for submission of additional documents and EMD by the qualified bidders: 19/11/2025 by the end of the day. Sale of Natural Loose Diamonds belonging to Firestar Diamond International Private Limited (in Liquidation) released

by the Directorate of Enforcement (ED), forming part of Liquidation Estate formed by the Liquidator, appointed by the Hon'ble National Company Law Tribunal, Mumbai Bench vide order dated 26th February 2020. The sale will be done by the undersigned through the e-auction platform i.e., Baanknet auction platform. (https://baanknet.com/). Initial EMD Reserve Price Incremental

12,50,000	1,25,56,070	5000						
Option – B								
8,40,000	84,25,890	5000						
Option – C								
Sale of Natural Loose Diamonds – Bulk RBC Pieces (373.660 Crt) 10,00,000 1,02,41,830 5000								
inventory. The login ID and Password to the data room will be provided to the qualified bidders by the liquidator's team. It is clarified that, this invitation purports to invite prospective bidders and does not create any kind of binding obligation on the part of the Liquidator or the Company to effectuate the sale. The Liquidator reserves the right to cancel or modify the process and / or not to accept and / or disqualify any interested party / potential investor / bidder without assigning any reason and without any liability. As per the Paragraph 12 of Schedule I of IBBI (Liquidation Process), Regulations, 2019, "On the close of the auction, the								
	8,40,000 10,00,000 ical Institute of Ineight of the precentificates & few invided to the qualifiers and does not The Liquidator residents.	8,40,000 84,25,890 10,00,000 1,02,41,830 ical Institute of India (GII). All the ceeight of the precious stones on aucertificates & few images for ascertain rided to the qualified bidders by the ers and does not create any kind of						

that payments made after thirty days shall attract interest at the rate of 12%: Provided further that the sale shall be cancelled if the payment is not received within ninety days." NOTE:-

Prospective bidders need to register on Baanknet auction platform. (https://baanknet.com/) Prospective bidders should carefully read the eligibility criteria and shall submit the requisite documents, including a declaration

of eligibility under Section 29A of the Insolvency and Bankruptcy Code through the electronic auction platform.

Circular No. IBBI/LIQ/84/2025 dated 28th March, 2025. The liquidator will not be responsible for any item/ material after the handover is given to the H1 bidder.

Reserve price is excluding GST.

All the auction process documents are uploaded on the Baanknet Portal and the participants must download the same and submit all the documents on the portal.

Due Diligence by qualified bidders:

Inspection will be allowed by prior appointment only for due diligence, and no inspection shall be given beyond 17/11/2025. The E-Auction will be conducted strictly on "AS IS WHERE IS", "AS IS WHAT IS" and "WHATEVER THERE IS BASIS" through approved service provider PSB Alliance Private Limited. The auction participants are fully responsible for doing their own due diligence and the Liquidator assumes no responsibility as to the quality and quantity of the materials which have been valued by authorized valuers and certified by GII. All the terms and conditions of the auction are available at https://ibbi.baanknet.com/eauction-ibbi/home

> In the matter of Firestar Diamond International Private Limited IBBI Regn No.: IBBI/IPA-002/IP-N00360/2017-2018/11055 AFA - AA2/11055/02/300626/203934 (Valid till 30.06.2026) Address: 144 B, 14th Floor, Mittal Court, Nariman Point, Mumbai – 400021 Email: liquidator.firestardiamond@aaainsolvencv.com, assetsale1@aaainsolvencv.in santanutray@aaainsolvency.com

Contact Person: Mobile: 8800865284 (Mr. Wasim) / Santanu T Ray (Liquidator)

The above is an extract of the detailed format of un-audited financial results filed with the stock exchange under Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the unaudited financial results are available on the stock exchange websites.

For the other line items referred in Regulation 52(4) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, pertinent disclosures have been made to the stock exchange and are available on the stock exchange website www.bseindia.com and on the Company's website viz. www.ekamayaproperties.com.

(www.bseindia.com) and also on the Company's website viz. www.ekamayaproperties.com.

The above results have been reviewed and approved by the Board of Directors at its meeting held on 16th

Ekamaya Properties Private Limited Keyur Shah Director Date: 18/10/2025 Place: Mumbai

For and on behalf of Board of Directors of

epaper.financialexpress.com

CHENNAI/KOCHI

DIN No: 00332145

Prospective bidders shall deposit the Earnest Money Deposit (EMD) through the Baanknet auction platform. It is also specified that if the H1 bidder is found ineligible under any criteria, EMD shall be forfeited as per IBBI, vide

mount (In Rs.)

(In Rs.)

Santanu T Ray (Liquidator)

- 9167086977Mr. Vaibhav Mohnot (022-42667394/7597767782)

சென்னை வர்த்தக மையத்தில் ''விண்டர்ஜி இந்தியா 2025''

காற்றாலை எரிசக்தித்துறை சர்வதேச வர்த்தக கண்காட்சி, மாநாடு: 31ந் தேதி மத்திய அமைச்சர்கள் துவக்குகிறார்கள்

<u>350 நிறுவனங்கள், 15000 பார்வையாளர்கள் பங்கேற்பு</u>

சென்னை, அக் 18-இந்தியாவின் காற்றாலை எரிசக்தித்துறையின் முன்னணி சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாடு விண்டர்ஜி இந்தியா 2025 (7வது பதிப்பு) இம்மாதம் 29ந் தேதி முதல் 31ந் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ப்ரகலாத் அமைச்சர் ஸ்ரீபாத் துவக்கி யெசோ நாய்க் ஆகியோர் வைக்கிறார்கள்.

20க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 350-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இக்கண்காட்சிணயில் சுமார் 15,000 பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ''விண்டர்ஜி இந்தியா 2025'' என்பது அரசுக் கொள்கை உரையாடல், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பரிமாற்றம் ஏற்படுத்தும் முக்கிய மேடையாக அமையும். இந்தியா, இப்போது உலக அளவில் நிறுவப்பட்ட காற்றாலை திறன் பட்சத்தில் 4ம் இடத்தில்

தூய்மையான "இந்தியாவின் மாற்றம் வெற்றி பெறுவதற்கு வலுவான ஒத்துழைப்பே இந்நிகழ்ச்சி முக்கியம். தொழில்துறை அரசியல்வாதிகள், தலைவர்கள், உலகளாவிய பங்குதாரர்கள் ஒன்றிணைந்து, முன்னேற்றத்தை வேகப்படுத்தும் உருவாக்க கூட்டிணைப்புகளை உதவும்" என்றார் ப்ரகலாத் ஜோஷி.

கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, இந்தியாவின் காற்று எரிசக்தி திறன் 53 GW என உள்ளது. இது தெளிவான வளர்ச்சியையும் தேசிய இலக்கு 150 GW நோக்கி விருப்பத்தைப் பிரதிபலிக்கின்றது.

இந்நிகழ்வை இந்திய காற்று டர்பைன் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பிடிஏ வெஞ்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து நடத்துகின்றனர். பங்களிப்பு செய்யும் நிறுவனங்கள்: எரிசக்தி அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகம், தேசிய புதிய முன்னேற்ற நிறுவனமான, இந்தியா

'மித்ரா சுவீட் ஹவுஸ்'

பல்கலைக்கழக நிறுவனர் –

விற்பனை

உணமையான

விலை

திகழ்கிறது.

ராஜஸ்தான<u>்</u>

என்று நிர்வாகிகள் மகேஷ், லோகேஷ்,

விஜய்,

சென்னையில் பிரீமியம் இனிப்புகள்

தீனிகளை தயாரிப்பதில் நிபுணத்துவம்

பெற்ற மித்ரா சுவீட் ஹவுஸ் ராஜா

அண்ணாமலைபுரத்திலும், தி.நகரிலும்

ராஜ்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

இருந்து

சிறப்பு

உசரி கே.கணேஷ் திறந்தார்.

கிளையை சென்னை

காமராஜ் அவின்யூவில்

நியாயமான

மிக்கதாக

ஆந்திரா,

டெல்லியில்

சிவராமன்,

17.10.2025

இனிப்புகளுக்கு

மற்றும் சுவையான

ஆகியவற்றால்

பெயர் பெற்றது.



இந்திய காற்று எரிசக்தி சங்கம், சர்வதேச சூரிய கூட்டமைப்பு, கிரீன் வேலைகளுக்கான திறன் கவுன்சில், தனியார் எரிசக்தி (ஐபிபி) சங்கம், இந்தியா சூரிய சக்தி நிறுவனம், கூட்டமைப்புத்துறையின் சிறப்பு மையம், தேசிய காற்று நிறுவனம், டிரெய்லர் டென்மார்க் உரிமையாளர் சங்கம். காற்று ஏற்றுமதி நிறுவனம், ஸ்பெயின் தூதரகம், இந்திய – ஜெர்மன் என்ர்ஜி போரம், நெட்–ஜீரோ எனர்ஜி மாறுதல் சங்கம், இன்வெஸ்ட் இந்தியா, இந்திய – ஜெர்மன் வர்த்தக சபை ஆகியவை. சர்வதேச அங்கீகாரம்

கர்நாடகா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையம் கூட்டு மாநிலமாக இணைந்து, கர்நாடகாவின் காற்று செயல்திறன் முன்னணியை வெளிப்படுத்தும். டென்மார்க் மற்றும் ஸ்பெயினில் இருந்து சர்வதேச இடம்பெற்றிருக்கிறது, . சர்வதேச கண்காட் சிக்கு அங்கீகாரத்தை கொடுக்கும்.

"விண்டர்ஜி இந்தியா 2025 என்பது உலகளாவிய காற்று சக்தி புதுமை, மற்றும் கூட்டாண்மை விதிவிலக்கான சந்திப்பாக இருக்கும். இந்தியா தனது எரிசக்தி இலக்கை விரிவுபடுத்தும் போது, இந்த மேடை வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அடையாறில் 'மித்ரா சுவீட் ஹவுஸ்': வேல்ஸ்

பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் திறந்தார்

வெளிப்படுத்தும், வாய்ப்புகளை திறக்கும் எல்லையைக் கடந்த கொடுக்கும். கூட்டிணைப்புகளை நாங்கள் கூட்டிணைப்புகளில் வளர்ச்சி வரும் சூழலை வடிவமைக்க திறம்பட செயற்படுகிறோம்" — திரு ப்ரதீப் தேவ்யா, (தலைவர் & தலைமைச் செயல் அதிகாரி, பிடிஏ வெஞ்சர்ஸ் நிறுவனம்) "காற்று சக்தி: கொள்கைகள் மற்றும் கூட்டிணைப்புகளின் வழி ஆத்மநிர்பரதா" என்ற செய்யப்படும் மாநாடு இம்மாதம் தேதிகளில் அமர்வுகளை உள்ளடக்கியது.

நிகழ்ச்சியின் முக்கிய பங்குதாரர்கள்: சுஸ்லான் எனர்ஜி நிறுவனம், சென்வியான் என்விஷன் எனர்ஜி, *ஜிஈ*் வெர்னோவா, இந்தியா, ரென்ஃப்ரா எனர்ஜி, வினர்ஜி, குளோப் எக்கோலாஜிஸ்டிக்ஸ், எக்ஸான் மோபில், நெக்ஸ் ரெனிவெபுள், லீப் க்ரீன் எனர்ஜி, யுஎல் சொல்யூஷன்ஸ், லாடென்ட் லடேின்ஃப்ரா ஆகியவை. விண்டர்ஜி இந்தியா 2025 அரசு

கொள்கை அமைப்பாளர்கள், தொழில் தலைவர்கள், புதுமையாளர் மற்றும் பங்களிப்பாளர்களை அழைக்கிறது சுயநிலைத்தன்மை மற்றும் நிகர எதிர்கால பயணத்தில்

தமிழ்நாட்டில் ஒரு முன்னோடி: பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

சென்னை. அக் 18-உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான பாரத் நிறுவனத்தின் ஒரு அங்கமான கல்லூரியான ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி – மருத்துவமனை, இந்திய மருத்துவ கவுன்சில்/தேசிய மருத்துவக் கமிஷன் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் 2003-04 கல்வியாண்டில் எம்பிபிஎஸ் இளங்கலைப் படிப்பு மற்றும் 19 மருத்துவப் படிப்புகள் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆகியவற்றில் ஆண்டுக்கு 250 சேர்க்கைகள் மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் (எம்.டி/ எம்எஸ்) ஆண்டுக்கு 3 இடங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி – மருத்துவமனை என்பது ஒரு தனியார், லாப நோக்கற்ற சுயநிதி மருத்துவ நிறுவனமாகும், சமூகத்தின் உறுதியளிக்கிறது, பொதுவாக தேவைகளைப் செய்கிறது, மனிதகுலத்தின் தேவைகள், ஏழைகள், பின்தங்கியவர்கள், துன்பப்படும் ரெயில் பிரிவினருக்கு. நிலையம், விமான நிலையம் ஆகியவற்றிற்கு மிக அருகில் உள்ள பரந்த பகுதியில் ஆரோக்கியமான சூழலுடன் சிறப்பாக கல்லூரி மற்றும் மரு**த்**துவமனை



மருத்துவமனை தலைவா டாக்டர். ஜே. ஸ்ரீநிஷா

வளாகம் கட்டப்பட்டுள்ளது.

வசதியான, அலங்கரிக்கப்பட்ட துறைகள், ஆய்வகங்கள், மாணவர்களுக்கான ஊழியர்கள் மற்றும் செவிலியர்களுக்கான தனி குடியிருப்புகள் மற்றும் சமீபத்திய தொழில்நுட்ப தரமான உபகரணங்கள் உள்ளிட்ட கட்டிடத் தொகுதிகளின் அடிப்படையில் இது அதிநவீன உள்கட்டமைப்பை வழங்குகிறது. தகுதிவாய்<u>ந்</u>த மிகவும் மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள், நன்கு பொருத்தப்பட்ட ஆய்வகங்கள், நூலகம் மற்றும் நவீன கற்பித்தல்



நிர்வாக இயக்குனர் இளமாறன்

வசதிகளை கொண்டுள்ளது.

ஏழை மற்றும் ஏழை மக்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவ**ர்**களுக்கு பயிற்ச களப் பயிற்சி அளிப்பதற்கும், அருகிலுள்ள மக்களுக்கும் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் உதவுவதற்கும் தனித்தனி கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

சர்வதேசமயமாக்கல், கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் புதுமை மூலம் மருத்துவ மற்றும் சுகாதாரப் பராமரிப்பு . மூலம் கல்லூரி தமிழ்நாட்டில் ஒரு முன்னோடியாக உருவெடுத்துள்ளது.



விக்டோரியா பொது அரங்கின் புனரமைப்புப் பணிகள்: 2 வாரத்தில் முடிக்க நேரு உத்தரவு

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள விக்டோரியா பொது அரங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைத்து மேம்படுத்தும் கட்டப்படவுள்ள மன்றக்கூடத்திற்கான இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இரண்டு தளம் இக்கட்டடத்தின் நீளம் 48 மீட்டர், அகலம் 24 மீட்டர், பிரதானக் கூரையின் உயரம் 19 மீட்டர் மற்றும் கோபுரத்தின் உயரம் 34

ஆகும். தற்பொழுது இந்த கட்டடத்தையும் அதன் தொன்மை மாறாமல் பழுது பார்க்கும் பணிகள், நில அதிர்வினை தாங்கும் வகையில் மறுசீரமைப்பு பணிகள், முழு கூரையினையும் மறுசீரமைப்பு செய்யும் பணிகள்,

மற்றும் மரத்தளம் உட்புறம் மற்றும் மரப்படிக்கட்டுகளுடன் மறுசீரமைப்பு செய்யும் பணிகள், ஏற்கனவே உள்ள கட்டடத்தை தற்போதைய ஏற்றவாறு பயன்பாட்டிற்கு உள்ளிட்ட மேம்படுத்துதல் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.

விக்டோரியா மேற்கொள்ளப்படும் கட்டட<u>த்</u>தின் மாறாமல் மறுசீரமைப்பு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து இரண்டு வார காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஜெ.குமரகுருபரன், உறுப்பினர் ` ராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.



கொடங்கப்பட்டது. இப்போது அடையாறில் திறக்கப்பட்டுள்ளது. வாயில் பெங்காலி கரையும் ரசகுல்லா மற்றும் சந்தேஷ் முதல் ரிச் ராஜஸ்தானி கீவர், டெல்லியின் மோதிச்சூர் லட்டும் மற்றும் பிரபலமான தமிழ்நாட்டின<u>்</u> மசைூர்பாக் வரை இங்கு உள்ளன.



டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெடி

Corporate Identity Number: L30007TN1995PLC032941 பதிவு அலுவலகம் : ஹரிதா டவாஸ், 2வது தளம், எண்.119, செயின்ட மேரீஸ் சாலை

மற்றும்

பெற்றது

நொறுக்கு

வரும்

மின்னஞ்சல் : webmaster@tvs-e.in இணையதளம் : www.tvs-e.ir

பங்குதாரர்களுக்கான அறிவிப்பு

1. காகித வடிவிலான பங்குகளுக்கான பரிமாற்ற கோரிக்கைகளை மீண்டும் தாக்கல் செய்வதற்கான சிறப்பு

ஜூலை 2, 2025 தேதியிட்ட செபி சுற்றறிக்கை எண். SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97ன்படி. டினிஎஸ் னலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டின் அனைத்து பங்குதாரர்களுக்கும் ஜூலை 7, 2025 முதல் ஜனவரி 6, 2026 வரை பரிமாற்ற பத்திரங்களை மீண்டும் சமாபிப்பதற்கான சிறப்பு சாளரம் திறக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம்

இந்த காலக்கெடு ஏப்ரல் 01, 2019 அன்று காகித வடிவிலான பங்குகளை மாற்றுவதற்கான காலக்கெடுவிற்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டு, ஆவணங்கள் / செயல்முறை / அல்லது வேறுவிதமாமகக் குறைபாடு கார நிராகரிக்கப்பட்ட / திருப்பி அனுப்பப்பட்ட / பராமரிக்கப்படாத பரிமாற்றப் பத்திரங்களை மீண்டும் வைப்பதற்கு மட்டுமே என்பதை பங்குதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த வாய்ப்பைப் பெற விரும்பும் பங்குதாராகள் எங்கள் பதிவாளா் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரை, அதாவது இண்டகிரேட்டட் ரெஜிஸ்ட்ரி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், 2வது மாடி, எண்.1, ராமகிருஷ்ணா தெரு, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 600017ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த சிறப்பு சாளரத்தைத் திறப்பது தொடர்பான விவரங்களுடன் நிறுவனத்தின் இணையதளமான www.tvs-e.inல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுப்பிப்புகள் ஏதேனும் இருந்தால், அதில் பதிவேற்றப்படும்.

2. 100 நாட்கள் பிரச்சாரம் – KYC மற்றும் பிற தொடர்புடைய புதுப்பிப்புகள் மற்றும் பங்குதாரர்கள் ஈடுபாட்டிற்காண "சாக்ஷம் நிவேஷக்", செலுத்தப்படாத / கோரப்படாத ஈவத்தொகையை IEPFக்கு மாற்றுவதைத் தடுக்க:

ஜூலை 16, 2025 தேதியிட்ட முதலீட்டாளர்ககள், கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்தின் (IEPFA) கடிதத்தின்படி, டினிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஜூலை 28, 2025 முதல் நவம்பர் 6, 2025 வரை 100 நாட்கள் பிரச்சாரமான "சாக்ஷம் நிவேஷக்"ஐத் தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரத்தின்போது, தங்கள் ஈவுத்தொகையை கோராத அல்லது தங்கள் KYCஓ புதுப்பிக்காத அனைத்து பங்குதாரர்களும் அல்லது கோரப்படாத ஈவுத்தொகை மற்றும் பங்குகள் தொடர்பான ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர், இண்டகிரேட்டட் ரிஜீஸ்ட்ரி மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், 2வது மாடி, "கென்சஸ் டவர்ஸ்", எண்.1, ராமகிருஷ்ணா சாலை, வடக்கு உஸ்மான் ரோடு, தி நகர், சென்னை – 600 017, தொலைபேசி : 044–28140801, மின்னஞ்சல் : srirams@integratedindia.inக்கு எழுதலாம். பங்குதாரர்களின் KYC வங்கிக் கணக்கு விவரங்கள், நாமினி மற்றும் தொடர்புத் தகவல்களைப் புதுப்பிக்கவும், அவர்களின் ஈவுத் தொகை மற்றும் பங்குகள் முதலீட்டாளர்கள் கல்னி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு (IEPF) மாற்றப்படுவதைத் தடுக்க, அவர்களின் செனுத்தப்படாத / கோரப்படாத ஈவுத்தொகையைப் பெறவும் பங்குதாரர்களைத் தொடர்பு கொள்வதற்காகவே இந்தப் பிரச்சாரம் குறிப்பாகத் தொடங்கப்பட்டுள்ளது எண்பதை பங்குதாரர்கள் மேலும் கவனத்தில் கொள்ளலாம்

கம்பெனி செயலாள

பெயர் மாற்றம்

JOSEPHINE ANGEL AROCKIASAMY, கணவர் பெயர்: Thareeque Ahmed, பிறந்த தேதி: 25.07.1988, நெ..11/5, 2வது மாடி பிஷாப் சந்து பின்புறம், புஹாரி ஹோட்டல், வேப்பேரி, சென்னை– 600 007, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி ASHA ASHA SIDDIQUA THAREEQUE AHMED

JOSEPHINE ANGEL AROCKIASAM

பெயர் மாற்றம்

Old Given Name : KINAL, கணவர் பெயர்: HEMANT KUMAR ASHOK JAIN, பிறந்த ೧7 11.1990, A-401, 07.11.1990, A=401, பிளாக், 4வது மாடி, KLP ரந்தன் அபார்ட்மெண்ட் அபினந்தன் நெ.1, எ் ஸ்டிராகன்ஸ் ரோடு, சென்னை பட்டாளம், சென்னை – 600012, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Given Name : JAIN, New Given Name : KINAL Old Given Name : KINAL

டிடிகே ஹெல்த்கேர் லிமிடெட் பதிவு அலுவலகம் : எண்.6, கதீட்ரல் சாலை, சென்னை 600 086.

CIN: L24231TN1958PLC003647 Website: www.ttkhealthcare.com செப்டம்பர் 30, 2025 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான

தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

						(<u>ლ</u>	. லட்சங்களில்)
	விவரங்கள்		முடிந்த காலாண்டு		முடிந்த அ	முடிந்த ஆண்டு	
ഖ.		(30/09/2025)	(30/06/2025)	(30/09/2024)	(30/09/2025)	(30/09/2024)	(31/03/2025)
எண்.		தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்தது
1.	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	20,356.77	22,642.98	19,848.69	42,999.75	40,638.90	80,149.34
2	காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்) (வரி, விதிவிலக்கான மற்றும் / அல்லது அசாதாரணமான பொருட்களுக்கு முன்)	2,129.69	1,765.35	2,318.80	3,895.04	4,421.18	9,442.52
3	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்) (விதிவிலக்கான மற்றும் / அல்லது அசாதாரணமான பொருட்களுக்கு பின்)	2,129.69	1,765.35	2,318.80	3,895.04	6,398.23	10,833.18
4	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்) (விதிவிலக்கான மற்றும் / அல்லது அசாதாரணமான பொருட்களுக்கு பின்)	2,038.64	1,299.94	1,720.11	3,338.58	4,877.62	8, 165.69
5	காலத்திற்கான மொத்த விரிவான வருமானத்தை [காலத்திற்கான லாபம் / (நஷ்டம்) (வரிக்குப் பின்) மற்றும் பிற விரிவான வருமானம் (வரிக்குப் பின்)] உள்ளடக்கி உள்ளது	2,058.85	1,357.13	1,851.50	3,415.98	5,198.48	7,825.96
6	சம பங்கு மூலதனம் (ஒரு பங்கின் முக மதிப்பு ரூ.10/-)	1,413.03	1,413.03	1,413.03	1,413.03	1,413.03	1,413.03
7	முந்தைய கணக்கியல் ஆண்டின் இருப்புநிலையின்படி பிற பங்குகள் (மறுமதிப்பீட்டு கையிருப்பு தவிர)		•	•	•	-	1,04,650.36
8	ஒரு பங்கு வருவாய் (ஒவ்வொன்றும் ரூ.10/-) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்)						
	(a) அடிப்படை (ரூபாயில்)	14.43	9.20	12.17	23.63	34.52	57.79
	(b) பலமிழந்தது (ரூபாயில்)	14.43	9.20	12.17	23.63	34.52	57.79

இடம்: சென்னை

்(1) செபி (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள் 2015 ன் – விதிமுறை 33 ன் கீழ் டிடிகே ஹெல்த்கேர் லிமிடெட் ன் (நிறுவனம்) தொடர்பா பங்குச் சந்தைகளில் தாக்கல் செய்யப்பட்ட, செப்டம்பா 30, 2025 ல் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதி நிலை முடிவுகளில் விரிவான அறிக்கையின் ஒரு பகுதியானது மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

2) நிறுவனத்தின் தொடர்பான், செப்டம்பர் 30, 2025–ல் முடிவடைந்த இரண்டாம் காலாண்டு மற்றும் அரையாண்டிற்கான சொல்லப்பட்ட நிதிநிலை முடிவுகள் அக்டோபர் 17, 2025 அன்று முறையே நிறுவனத்தின் பதிவு அலுவலகத்தில் மற்றும் காணொளி மூலம் நடைபெற்ற நிறுவனத்தின் தணிக்கைக்குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு இயக்குநர்கள் கூட்டத்தில் ஒப்புதல்அளிக்கப்பட்டது.

இந்த தணிக்கை செய்யப்படாத நீதிநிலை முடிவுகள் செபி (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) கட்டுப்பாடுகள் 2015–ன் விதிமுறை–33–ன் கீழ்

நிறுவனத்தின் சட்டப்பூர்வ தணிக்கையாளர்களால் குறுகிய பரிசீலனை செய்யப்பட்டது. ப்)(அ) முந்தைய ஆண்டின் முதல் காலாண்டில், நிறுவனமானது, சென்னை, மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் உள்ள கட்டிடத்துடன் கூடிய குத்தகை நிலத்தை ரூ.2,300 லட்சத்துக்கு

விற்றுள்ளது. விற்பனையின் லாபம் ரூ.1,977.50 லட்சம் (நிகரமாக) மேற்கண்ட முடிவுகளில் கருதப்பட்டது. 4)(ஆ) முந்தைய ஆண்டின் நான்காவது காலாண்டில், வெளிநாட்டு மேம்பாட்டு உதவிக்கு 90 நாள் இடைநிறுத்தம் மற்றும் கொள்முதல் ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டதன் மாகவும் மற்றும்` மாற்று வாங்குபவர்களுக்கு சந்தைப்படுத்த முடியாதவை சாதனங்கள் பிரிவைச் சேர்ந்த காரணத்தினாலும், USAID திட்டத்தின் கீழ் ஏற்றுமதி செய்வதற்காக இருந்த ரூ.586.39 லட்சம் மதிப்புள்ள ஆண் கருத்தடை சாதனங்களின் முழு மதிப்பையும் நிறுவனம் தள்ளுபடி செய்துள்ளது.

முந்தைய காலங்கள் / ஆண்டின் புள்ளி விவரங்களானது தற்போதைய காலங்கள் / ஆண்டுக்கான வழங்கல்களுக்கு இசைவாக அவசியமான எல்லா இடங்களிலும் ஒருங்கிணைக்கப்பட்டு மற்றும் மறுவகைப்படுத்தப்பட்டது. e) செப்டம்பர் 30, 2025–ல் முடிவடைந்த இரண்டாம் காலாண்டு மற்றும் அரையாண்டிற்கான முழு நிதிநிலை முடிவுகள் BSE Limited இணையதளம் (www.bseindia.com), National

Stock Exchange of India Limited இணையதளம் (www.nseindia.com) மற்றும் நிறுவனத்தின் இணையதளத்திலும் (www.ttkhealthcare.com) உள்ளது.



டிடிகே ஹெல்த்கேர் லிமிடெட்டிற்காக டி டி ரகுநாதன்